

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

கிரிபாவ பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகாரச்சட்டத்தின் 172(1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உப பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புகளையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புகள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் கிரிபாவ பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையில் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பிரதேச சபை உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்

- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் குறிப்பிடப்பட்ட தேவைகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடங்கியுள்ளது.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுன் இணங்குவதாக உள்ளது.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்		சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ)	நீராவிய கழிவுப் பொருள் முகாமைத்துவ நிலையத்தில் ரூபா 147,650 ஆன தளபாட உபகரணங்களில் 04 விடயங்களின் பெறுமதி இரு தடவை தளபாட உபகரணக் கணக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.	பெறுமதி இரட்டைக் கணிப்பீடு செய்யப்பட்டமையால் ஏற்பட்ட தவறு எதிர்வரும் ஆண்டின் போது தளபாட பொருள் உபகரணங்களில் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சரியாக கணக்கீடு செய்யப்படல் வேண்டும்.
(ஆ)	சபைக்கு நன்கொடையாகக் கிடைத்த 02 சிறு கொங்கிரீட் கல் உற்பத்தி இயந்திரங்களின் பெறுமதி கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.	எதிர்வரும் ஆண்டின் போது கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சகல சொத்துக்களும் கணக்கீடு செய்யப்படல் வேண்டும்.
(இ)	காகிதாதிகள் மற்றும் களஞ்சிய இருப்பில் உள்ளடக்கப்பட்ட 18 விடயங்களின் கூட்டுப்பெறுமதி ரூபா 187,252 இறுதி இருப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.	கைவிடப்பட்டிருந்த காகிதாதிகள் மற்றும் களஞ்சிய இருப்புக்கள் எதிர்வரும் ஆண்டில் கணக்குகளில் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சரியாக கணக்குகள் தயாரிக்கப்படல் வேண்டும்.
(ஈ)	நீராவிய கழிவுப் பொருள் முகாமைத்துவ நிலையக் காணியில் உள்ள வீதி முறைமையின் பெறுமதியான ரூபா 1,468,950 முறையான அங்கீகாரம் இன்றி	அந்த வீதியின் முழுப் பெறுமதியும் கணக்குகளில் இருந்து அகற்றப்பட்டமையால் உள்ளக வீதி பகுதியை	சரியாக கணக்கு வைத்தல் வேண்டும்.

மீளாய்வாண்டின்
நிதிக்கூற்றுக்களில்
அகற்றப்பட்டிருந்தது.

போது மதிப்பீடு செய்து மீண்டும்
இருந்து கணக்கீடு செய்வதற்கு
நடவடிக்கை எடுக்கப்படும்.

1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது அறிக்கைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
2024 திசம்பர் 31 இல் உள்ளவாறு மீண்டெழும் செலவினத்திற்காக அரசாங்கத்தின் பங்களிப்பைக் காண்பிக்கின்ற குறிப்பு இலக்கம் 01 இன் கணப்பீட்டின் போது ரூபா 17,933,762 ஆன மூலதனப் பெறுவனவுகளும் உள்ளடக்கி கணப்பீடு செய்யப்பட்டதன் காரணமாக குறிப்பு இலக்கம் 01 இல் உள்ளடக்கப்பட்ட மீதிக்கும் நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்பட்ட மீதிக்கும் இடையே ரூபா 17,933,762 வேறுபாடு காணப்பட்டது.	நிதிச் செயற்பாடுகள் கூற்றில் அரசாங்கத்தின் பங்களிப்பைக் கணப்பீடும் போது தவறு ஒன்றினால் மூலதன உதவிப் பெறுமதி குறைக்கப்பட்டுள்ளது.	மீதிகளை ஒப்பீடு செய்து சரியாக சீராக்கங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

1.6.3 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீதி உறுதிப்படுத்தல், களஞ்சியப் பதிவேடு மற்றும் பரிந்துரைகள் அமூல்படுத்தும் அறிக்கை சமர்ப்பிக்காமையின் காரணமாக கூட்டுப்பெறுமதி ரூபா 61,518 ஆன 04 கணக்கு விடயங்களை திருப்திகரமாக பரீட்சிப்பதற்கு முடியாதிருந்தது.	மின்சார வைப்பு மீதி கணக்கு கூற்றில் குறிப்பிட வேண்டியிருந்த போதிலும் தகவல்கள் கண்டறிய முடியாதுள்ளது. தளபாட உபகரணங்கள் விற்றுத் தீர்க்கப்பட்டுள்ளதுடன் அதன் பரிந்துரைகள் அமூல்படுத்தும் அறிக்கை உள்ளடக்கப்படவில்லை. உடைந்த களஞ்சியம் எதிர்வரும் ஆண்டின் போது சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் ஆண்டின் போது சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	கணக்கு மீதிகளை உறுதிப்படுத்துவதற்கு போதியளவான சான்றுகள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

1.7 இணங்காமைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடான தொடர்பு	இணங்காமைகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம் 13(2) ஆம் பிரிவு	விற்றுத் தீர்க்கப்பட வேண்டிய பயன்படுத்த முடியாத வாகனங்கள் மதிப்பீட்டு சபையொன்று நியமத்து அதன் தீர்மானத்தின் பிரகாரம் விற்றுத் தீர்க்கப்பட வேண்டியிருந்த போதிலும் இரும்பு நீர் பெளசர் தொடர்பாக அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	பழைய இரும்பு நீர் பெளசரை விற்றுத் தீர்ப்பதற்கான மதிப்பீட்டு சபை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் அந்த அறிக்கை கிடைத்த பின்னர் மிகுதி நடவடிக்கை எடுக்கப்படும்.	மதிப்பீட்டு சபை தீர்மானத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 2,232,309 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 321,967 ஆகும்.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

சபை செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கும், முன்னைய ஆண்டிற்கும் உரியதாக சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

2024					2023				
வருமானம் மூலம்	மதிப்பீடு செய்யப்பட் ட வருமானம்	சிட்டையிட ப்பட்ட வருமானம்	சேகரிக்கப் ப்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிட ப்பட்ட வருமானம்	சேகரிக்கப் ப்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	
	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	
i. ஆதன வரியும் வரியும்	1,450	1,513	1,508	5	1,400	1,495	1,496	-	
ii. வாடகை	886	458	451	7	487	663	656	7	
iii. அனுமதிப் பத்திரக் கட்டணம்	350	329	329	-	500	316	316	-	
iv. ஏனைய வருமானம்	-	-	-	-	-	-	-	-	
மொத்தம்	2,686	2300	2,288	12	2,387	2,474	2,468	7	

2.2.2 வருமான சேகரித்தலின் செயலாற்றல்

சபையின் வருமான சேகரித்தலின் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புகள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டில் சிட்டையிடப்பட்ட வருமானம் ரூபா 2,300,479 ஆக இருந்ததுடன் அந்த சிட்டையிடப்பட்ட வருமானத்தில் ரூபா 2,888,330 மீளாய்வாண்டில் சேகரிக்கப்பட்டிருந்தது. மேலும் ரூபா 12,149 நிலுவையாக காணப்பட்டது.	நிலுவையாகக் காணப்படுகின்ற வருமானத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	நிலுவை வருமானத்தை அறவிட நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

பிரதேச சபைகள் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் பொதுமக்கள் சுகாதாரம், பொது பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் பொது வீதிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், பொதுமக்களின் பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் நலன்புரி போன்ற சபையினால் நிறைவேற்ற வேண்டியிருந்த குறிக்கோள்களை நிறைவேற்றுதல் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு செலுத்த வேண்டிய 09 கணக்கு விடயங்களின் கூட்டுப் பெறுமதி ரூபா 15,854,236 ஆக இருந்ததுடன் அதில் 01 இற்கும் 05 வருடங்களுக்கும் இடையிலான காலத்திற்குரிய மீள செலுத்த வேண்டிய வைப்பு மீதி ரூபா 139,150 ஆகும்.	செலினக் கடன்கொடுத்தோர், வேலைக் கடன்கொடுத்தோர், ஓய்வூதியம், முத்திரை வரி மற்றும் கடன்கொடுத்தோர் மீதிகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. மீளச் செலுத்த வேண்டிய வைப்புக்களின் கீழ் செலுத்த முடியுமான வைப்பு மீதி தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.	இருப்புக்களை இனங்கண்டு செலுத்த மீதிகளை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) வரா வெவ வாராந்த சந்தை 2022 மே மாத்தின் பின்னர் ஆக்க பூர்வமாக பயன்படுத்தப்பட்டிருக்க வில்லை.	கொரோனா தொற்று நோய் நிலைமையின் இடையே முறையாக வியாபாரிகள் மற்றும் நுகர்வோர்கள் வருகை தரல் குறைவடைந்ததன் அடிப்படையில் அமுல்படுத்தப்படவில்லை.	வளங்களை உச்ச அளவில் ஆக்கபூர்வமாக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

விளைவற்ற அல்லது குறைவாகப் பயன்படுத்தப்பட்ட ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
கணக்காய்வு அவதானிப்புக்கள் சாத்தியவள ஆய்வு இன்றி நடவடிக்கை எடுத்ததன் காரணமாக ரூபா 15,065,168 செலவில் நிர்மாணிக்கப்பட்ட நீராவி கழிவுப் பொருள் முகாமைத்துவ நிலையத்தில் கூட்டுப்பசளை அலகு 2019 ஆம் ஆண்டு முதல் எந்தவொரு பயன்பாட்டுக்கும் எடுக்கப்படாமல் பயனற்றுக் காணப்பட்டது.	இரசாயனப் பசளை பயன்பாட்டை நிறுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும் அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டம் இடையில் நிறுத்தப்பட்டதன் காரணமாக சேதனப் பசளைக்கான கிரயத்தை மேவுகை செய்கின்ற விலை ஒன்று அமுல்படுத்தப்படாமையால் உக்குகின்ற கழிவுப் பொருட்களை சேகரிக்கும் தேவை ஏற்படாது இருந்தமையாலும் கூட்டுப்பசளைத் தளம் பயன்படுத்தப்படவில்லை.	செயல் நடவடிக்கைத் திட்டத்திற்கு இணங்க சபையின் நடவடிக்கைகளை செயற்படுத்துதல் வேண்டும்.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2024 ஆம் ஆண்டில் வாகனங்கள் மீள்மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் மீள்மதிப்பீட்டுப் பெறுமதியின் பிரகாரம் சொத்துப் பதிவேடு நாளதுவரையாக்கப்பட வில்லை.	2025 ஆம் ஆண்டின் வருடாந்தக் கணக்குகளில் வாகனங்களின் மீள் மதிப்பீடு செய்யப்பட்ட பெறுமதியை உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சொத்துக்கள் சரியாக கணக்கீடு செய்யப்படல் வேண்டும்.
(ஆ) பெக்கோ லோடர் மற்றும் மோட்டர் கிரேடர் இயந்திரத்தின் மீள் மதிப்பீட்டுப் பெறுமதி முறையே ரூபா 7,000,000 மற்றும் ரூபா 5,000,000 ஆக இருந்த போதிலும் அவை முறையே ரூபா 15,000,000 மற்றும் ரூபா 23,140,000 ஆக கிரயப் பெறுமதியில் நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்பட்டிருந்தது.	பெக்கோ லோடரின் மீள் மதிப்பீட்டுப் பெறுமதி ரூபா 5,000,000.00 ஆகவும் மோட்டார் கிரேடரின் மீள் மதிப்பீட்டுப் பெறுமதி ரூபா 7,000,000.00 ஆகவும் எதிர்வரும் ஆண்டில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	மீள் மதிப்பீட்டுப் பெறுமதி சரியாக கணக்கீடு செய்யப்படல் வேண்டும்.

- (இ) சபைக்குச் சொந்தமான 02 கெப் வண்டியை சொத்துக்களின் உரித்தை வாகனங்கள், 11 காணி அலகுகள், கையேற்பதற்குரிய ஆவணங்கள் மாகாண உறுதிப்படுத்தி சபைக்கு 29 மயான நிலங்களின் உரித்து சபைகள் மற்றும் கையேற்பதற்கு என்பவற்றை கையேற்றல் நடவடிக்கை எடுத்தல் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் உள்ஞராட்சி அமைச்சிற்கு வேண்டும். மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அனுப்பப்பட்டுள்ளது. கையேற்கப்படாத காணி மற்றும் மயான நிலங்களை கையேற்பதற்காக பிரதேச செயலாளருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

3.4 செயற்திட்டம், இலக்குகள் அல்லது மூலதன வேலைகளின் தாமதம்

- | | கணக்காய்வு அவதானிப்புகள் | சபையின் கருத்துரை | பரிந்துரை |
|---|--|---|-----------|
| (அ) மீளாய்வாண்டின் செயல் நடவடிக்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட பெறுமதி ரூபா 1,016,500 ஆன 31 செயற்பாடுகள் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. | வீதி மோட்டார் கிரேடர் இடுவதற்குரிய செயல் நடவடிக்கைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வீதிகளில் அநேகமானவை தயாரிக்கப்பட்டிருந்ததுடன் இயந்திரம் செயலிழந்ததன் காரணமாக 04 மாத காலம் சேவையில் ஈடுபடுத்துவதற்கு முடியாதிருந்தது. நிதி போதியளவில் இல்லாததன் அடிப்படையில் நிகழ்ச்சித் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு முடியாதிருந்தது. | பாதீட்டின் மூலம் மதிப்பீடு செய்யப்பட்ட அளவு மற்றும் தேவையை இனங்கண்டு வருடாந்த திட்டம் தயாரிக்கப்படல் வேண்டும். | |
| (ஆ) தயாரிக்கப்பட்டிருந்த வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம் சபையினால் நிறைவேற்ற வேண்டியிருந்த 34 செயற்பாடுகளில் ரூபா 30,362,000 ஆன 03 செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்காக நிதியேற்பாடு வழங்கப்படாமையின் காரணமாக நிறைவேற்றுவதற்கு முடியாதிருந்தது. | எதிர்பார்க்கப்பட்ட பிரகாரம் நிதியேற்பாடு வழங்குவதற்கு முடியாது இருந்தமையால் அந்த செயற்திட்டங்களை அமுல்படுத்த முடியாதிருந்தது. | தேவைகளை இனங்கண்டு நிதியேற்பாடு எல்லையில் செயல் நடவடிக்கைத் திட்டம் தயாரித்து அமுல்படுத்த நடவடிக்கை எடுத்தல் வேண்டும். | |

3.5 மனிதவள முகாமைத்துவம்

- | | கணக்காய்வு அவதானிப்புகள் | சபையின் கருத்துரை | பரிந்துரை |
|---|---|--|---|
| சபையின் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியில் 08 வெற்றிடங்களும் 14 மிகைகளும் காணப்பட்டதுடன் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்த்தல் மேற்கொள்ளப்படவில்லை. | சபையின் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியில் 08 வெற்றிடங்களும் 14 மிகைகளும் காணப்பட்டதுடன் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்த்தல் எடுக்கப்படும். | ஆட்சேர்ப்பதற்காக அனுமதி வழங்கப்பட்ட பின்னர் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். | சேவைத் தேவையின் பிரகாரம் அங்கீகாரத்துடன் ஆட்சேர்த்தல் வேண்டும். |

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்
4.1 பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்புக்கள்

05 வருமான விடயங்களில் மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம் மற்றும் உள்ளபடியான வருமானத்திற்கு இடையே 13 சதவீதம் முதல் 57 சதவீதம் வரையிலும், 06 செலவின விடயங்களில் மதிப்பீடு செய்யப்பட்ட செலவினத்திற்கும் உள்ளபடியான செலவினத்திற்கும் இடையே 20 சதவீதம் முதல் 63 சதவீதம் வரையிலான முரண்களும் காணப்பட்டது. அதன் பிரகாரம் பாதீடு ஆக்கபூர்வமான முகாமைத்துவக் கட்டுப்பாட்டுக் கருவியாக பயன் படுத்தப்பட்டிருக்க வில்லை.

சபையின் கருத்துரை

வாகனங்களை வாடகைக்கு வழங்குவதால் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் வீழ்ச்சி அடைந்தமையால் கொங்கிரீட் சிறுகல் செயல் திட்டத்தை அமுல்படுத்த முடியாதிருந்ததுடன் 2024 ஆம் ஆண்டில் கணிசமான வீதி செயற்திட்டங்களுக்காக அரசாங்கத்தின் நிதியேற்பாடு ஒதுக்காமையின் அடிப்படையிலும் மோட்டார் கிரேடர் இயந்திரம் மற்றும் பெக்கோ லோடர் இயந்திரத்தின் வாடகை வருமானம் குறைவான மட்டத்தில் காணப்பட்டதற்கு காரணமாக இருந்தது. உள்ளபடியான வருமானம் எதிர்பார்க்கப்பட்ட மட்டத்தினை அடைந்து கொள்ளாமையின் காரணமாக செலவினங்களைச் செய்வதும் வரையறுக்க வேண்டியிருந்தது. இதனால் எதிர்பார்த்த செலவினத்திற்கும் உள்ளபடியான செலவினத்திற்கும் இடையே முரண்கள் ஏற்பட்டிருந்தது.

பரிந்துரை

பாதீடு ஆக்கபூர்வமான முகாமைத்துவக் கட்டுப்பாட்டுக் கருவியாக பயன்படுத்தப்படல் வேண்டும்.